

தலைப்பு 19 – பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 19 – பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தின் நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடங்கிய பொழிப்பறிக்கை 2025 மே 14 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 யூன் 11 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல், நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக் கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக் கூற்றுக்கள் அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தின் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக் கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தினதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப் பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய 06/2024 ஆம் இலக்க அரசு கணக்குகள் வழிகாட்டியின் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் (பொருத்தமான வகையில்) சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந் நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு

பிரதான கணக்கீட்டு

பரிந்துரை

உத்தியோகத்தரின் கருத்துரை

நடைமுறை அல்லாத சொத்துக்களில் உள்ளடக்கப்பட்ட மோட்டார் வாகனங்களின் பெறுமதி ரூபா 239,550,000 என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதும் அதன் பிரகாரம் சிகாஸ் சொத்துக்கள் பதிவேடு நாளது வரையாக்கப்படாததன் காரணமாக நிதி நிலைமைக் கூற்றில் நடைமுறை அல்லாத சொத்துக்களின் பெறுமதி ரூபா 54,731,300 ஆல் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.

மோட்டார் வாகனங்களில் நாளது வரையாக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட பெறுமதியை பெறுமதியை நிதிக் சிகாஸ் சொத்துக்கள் நாளது கூற்றுகளில் காண்பிக்கப்பட வேண்டும். வரையாக்குவதற்காக திறைசேரியுடன் கலந்தரையாடி எதிர்வரும் நடவடிக்கைகள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்ததாக உள்ளது

(ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட கீழே காட்டப்பட்ட பரிந்துரை அமுல்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்பக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிப் பிரமாணம் 50 இன் பிரகாரம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் விசேட கவனத்தை செலுத்த வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் 019-1-1-0-1202-10 ஆம் இலக்க செலவின விடயத்தின் கீழ் வேறு நடவடிக்கைகளுக்காக எரிபொருளுக்காக மேற்கொள்ளப் பட்டிருந்த ரூபா 600,000 ஆன மொத்த நிதி ஏற்பாடும் சேமிக்கப்பட்டு இருந்ததுடன் மேலும் 05 மீண்டெழும் செலவின விடயங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 11,000,000 கூட்டுத்தொகையான தேறிய ஏற்பாடுகளில் இருந்து ரூபா 5,760,598 தொகை அதாவது 22 சதவீதம் முதல் 92 சதவீதம் வரை கருத்தில் கொள்ளக்கூடிய அளவு சேமிக்கப்பட்டிருந்தது.	தேசிய பாதீட்டுத் திணைக்களத்தின் சுற்றறிக்கையின் பிரகாரம் செலவினங்களை மட்டுப்படுத்தியமை, இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டமை காரணமாக இடம்பெற்ற பதவிகள் இல்லாமல் செய்ததன் அடிப்படையில் பதவியணியினர் குறைவடைந்தமை மதிப்பீடு தயாரிக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றமை மற்றும் 2024 ஆம் ஆண்டில் அவ்வெற்றிடங்களை பூர்த்தி செய்தல் தாமதத்தின் பேரில் இந்நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	தொடர்புடைய நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் செலவினங்களின் மதிப்பீடு சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.

(ஆ)	மீளாய்வாண்டின் 019-1-1-0-2106 ஆம் இலக்க செலவின விடயத்தின் கீழ் மென்பொருள் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 2,000,000 ஆன தேறிய ஏற்பாடு முழுமையாக இன்னும் 02 மூலதன செலவின விடயங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 2,500,000 கூட்டுத்தொகையான நிதி ஏற்பாட்டில் ரூபா 1,238,955 தொகை அதாவது முறையே 36 சதவீதம் மற்றும் 59 சதவீதம் சேமிக்கப்பட்டு இருந்தது	மென்பொருள் அபிவிருத்திக்காக நிதி ஏற்பாட்டின் மூலம் முறைமையை அபிவிருத்தி செய்வதற்கு கருத்திற் கொள்ளப்பட்டிருந்த போதும் தேர்தல்களின் பின்னர் உருவாகும் புதிய நிலைமைக்கு பொருந்துகின்றதா என நிச்சயிப்பதற்கு முடியாமையால் அதனை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	செலவினை மதிப்பீடு சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
(இ)	குறை நிரப்பு மதிப்பீட்டின் மூலம் 019-1-1-0-1003 ஆம் இலக்க செலவின விடயத்தின் கீழ் ஏனைய படிளாக பெற்றுக்கொண்ட ரூபா 8,099,000 தொகை எவ்வித செலவினமொன்றுக்காக செலவிடப்படாமல் முழுமையாக சேமிக்கப்பட்டிருந்தது.	இது அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவின படிகள் கொடுப்பனவிற்காக கிடைத்த நிதி ஏற்பாடாக இருந்த போதும் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டதால் பதவியணி இல்லாமல் போன காரணத்தினால் பயன்படுத்தப் படவில்லை என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	செலவின மதிப்பீடு சரியாக மேற்கொள்ள வேண்டும்.
(ஈ)	மீளாய்வாண்டின் 02 செலவின விடயங்களுக்காக நி.பி 66 இன் கீழ் மாற்றப்பட்டு இருந்த ரூபா 4,000,000 கூட்டுத்தொகையில் ரூபா 3,451,196 அதாவது 82 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சேமிக்கப்பட்டு இருந்தது	அவதானிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.	செலவின மதிப்பீடு சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.

3.2 பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு உட்படல்.

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன

கணக்காய்வு அவதானிப்பு

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

பரிந்துரை

(அ) 2025 ஜனவரி மாதத்தில் செலுத்தப்பட்டிருந்த மீளாய்வாண்டிக்குரிய ரூபா 200,457 கூட்டுத் தொகையான செலவின பொறுப்புகள் தொடர்பான கூற்றின் (i) கீழ் காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டுக்குரிய அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு நேர்மையால் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.	ஆண்டுக்குரிய செலவினப் பொறுப்புகள் நிதி கூற்றுகளில் உள்ளடக்கப்பட வேண்டும்
(ஆ) 019-1-1-0-1402ஆம் இலக்கு செலவின விடயத்தின் கீழ் தபால் மற்றும் தொடர்பாடல் செலவினங்களின் சேமிப்பு ரூபா 111,050 ஆக இருந்ததுடன் மீளாய்வாண்டிற்காக ரூபா 178,531 ஆன பொறுப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த மையால் சேமிப்புக்களை மிகைத்து ரூபா 67,481 ஆன பொறுப்பிற்காக கடப்பாடு ஒன்று காணப்பட்டது.	2024 ஆம் ஆண்டுக்குரிய அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு நேர்மையால் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது	நிதி ஏற்பாட்டை மிகைத்து பொறுப்புகளுக்கு உட்பக் கூடாது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 வருடாந்த செயலாற்றல் அறிக்கை

கணக்காய்வு அவதானிப்பு

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

பரிந்துரை

2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதிய 02/2020 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கை 12.2 ஆம் பந்தியின் பிரகாரம் 14 ஆம் வழிகாட்டியின் பிரகாரம் வருடாந்த செயலாற்றல் அறிக்கையில் 4 ஆம் அத்தியாயத்தின் மூலம் நிறுவனத்தின் செயலாற்றல் குறிகாட்டிகள், செயல் நடவடிக்கை திட்டத்தின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும்	அவதானிப்பை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் எதிர்வரும் செயலாற்ற குறிகாட்டிகள். சுற்றறிக்கை பிரகாரம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது	சுற்றறிக்கை நடவடிக்கை வேண்டும்	பிரகாரம் எடுத்தல்
---	--	--------------------------------	-------------------

அச்செயல் நடவடிக்கை திட்டத்தின்
அடிப்படையில் நிறுவனத்தின்
செயலாற்றல் குறிகாட்டிகள்
சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

5. மனித வள முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) நிறுவனத்தினால் மீளாய்வாண்டில் பதவியணியினர் பயிற்சிக்காக ரூபா 699,795 தொகை செலவிடப்பட்டு இருந்ததுடன் 2020 ஆகஸ்ட் 28 ஆம் திகதிய 02/2020 ஆம் இலக்க அரசு நிதி சுற்றறிக்கையின் 12.2 ஆம் பந்தியின் வழிகாட்டி இலக்கம் 14 பின்னிணைப்பு 01 இன் 6.3 படிவத்தின் பிரகாரம் மனிதவள அபிவிருத்தியின் கீழ் நிறுவனத்தை நோக்கி பயிற்சி திட்டங்கள் பங்களித்த முறை தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை.	பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் நிறுவனத்தின் அபிவிருத்திக்காக பங்களிப்பு செய்துள்ளதுடன் எதிர்காலத்தில் அத்தகவல்களை சமர்ப்பிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	சுற்றறிக்கை தகவல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் பிரகாரம்
(ஆ) நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டிருந்த மனித வளத் திட்டம் 2018 அபிவிருத்தி திட்டம் 2018 ஜனவரி 24 ஆம் திகதி வழங்கப்பட்ட 02/2018 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு இணங்காதிருந்ததாக அவதானிக்கப்பட்டது.	அடுத்த மனித வளத் திட்டத்தை 01/2018 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் தயாரிப்பதற்கு குறித்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.	சுற்றறிக்கை நடவடிக்கை வேண்டும். பிரகாரம் எடுத்தல்